



امول ہیرے

வில்லை மத்ப்பில்லா வைரங்கள்

(Tamil)



வேகே தரீகத், அமீரே அஹ்ஜஸ் ஸன்னத்,
த.வதே இஸ்லாமியின் ஸ்தாபகர், ஹழ்ரத்,
அல்லாமா, மௌலானா அபு ஔலால்

முஹம்மத் இல்யாஸ்

அத்தார் காதிர் ரஃஸவி



Dawat-e-Islami

آنمول ہیرے

Anmol Heeray

விலை மதிப்பில்லா வைரங்கள்

இந்த சிறு நூல் ஷேகே தரீகத், அமீரே அஹ்லுஸ் ஸுன்னத், த.வதே இஸ்லாமியின் ஸ்தாபகர், ஹழ்ரத், அல்லாமா, மௌலானா முஹம்மத் இல்யாஸ் அத்தார் காதிரி ரஸூலி رحمۃ اللہ علیہ அவர்களால் உருது மொழியில் எழுதப்பட்டதாகும். மொழி பெயர்ப்பு மஜ்லிஸ் தமிழ் மொழியில் மொழி பெயர்த்துள்ளது. இதன் மொழி பெயர்ப்பிலோ அல்லது அச்சுக் கோவையிலோ ஏதாவது தவறுகள் தென்பட்டால் பின்வரும் முகவரியில் அமைந்துள்ள மொழி பெயர்ப்பு மஜ்லிஸோடு தொடர்பு கொண்டு நற்கூலியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

குறிப்பு :- இதில் வரும் ஷரீஆ சட்டங்கள் யாவும் ஹனஃபி மதஹபின்படியே எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Translated into Tamil by:

Translation Majlis (Dawat-e-Islami)

No. 10, Messenger Street, Colombo 12, Srilanka

Contact: ☎ +94112394749

Email: ✉ translation@dawateislami.net

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ
أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

புத்தகம் வாசிக்கும்போது ஓதும் துஆ

இஸ்லாம்ய புத்தகங்களையோ அல்லது பாடங்களையோ வாசிக்கும் போது பின்வரும் துஆவை ஓதக்கொள்ளவும். **إِنْ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ**, வாசிப்பவைகள் ஞாயகத்தல் இருக்கும்.

اللَّهُمَّ افْتَحْ عَلَيْنَا حِكْمَتَكَ وَانْشُرْ
عَلَيْنَا رَحْمَتَكَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

யா அல்லாஹ் **عَزَّوَجَلَّ** அந்வு ஞானத்தன் வாய்லை நமக்காக தீர்த்து வீருவாயாக. மேலும் நமக்கு ரஹ்மத்துடைய கதவுகளை தீர்த்து வீருவாயாக கண்ணீயமும், உயர்வும் உடையவனே!

(المستطرف ج ١ ص ٤٠ دارالفكر بيروت)

(ஆரம்பத்திலும், கடைசியிலும் ஒரு தடவை ஸலவாந் ஓதக்கொள்ளவும்.)

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ
 مَا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

வலை மத்ப்பில்லா வைராங்கள்

வைஷத்தான் உங்களுக்கு எவ்வளவுதான் சோம்பேறித் தனத்தை உண்டு பண்ணினாலும் அமீரே அஹ்லுஸ் ஸுன்னத் وَأَمْرًا بِرَأْيِهِ الْعَالِيَةِ அவர்களின் இந்த சிறுநூலை முழுமையாக படியுங்கள். இன்ஷா அல்லாஹ் عَزَّوَجَلَّ நீங்கள் உங்களுடைய உள்ளத்தில் மதனி மாற்றங்கள் உருவாகுவதை உணர்வீர்கள்.

ஸலவாத்தின் சீர்ப்பு

அ.லா ஹழ்ரத் இமாமே அஹ்லுஸ் ஸுன்னத் மௌலானா ஷாஹ் இமாம் அஹ்மத் ரஹ்மான் رَحْمَةُ الرَّحْمَنِ பதாவா ரஹ்மான் பாகம் 23, பக்கம் 122 இல் எழுதுகிறார்கள், ஹழ்ரத் அபுல் மவாஹிப் رَحْمَةُ اللَّهِ تَعَالَى عَلَيْهِ அவர்கள் கூறுகிறார்கள். நான் கனவிலே ரஹ்மான் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களை கண்டேன். கண்மனி நாயகம் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் என்னிடம், “இறுதித் தீர்ப்பு நாளின் போது நீர் ஒரு இலட்சம் நபர்களுக்காக மன்றாடுவீர்” என்று கூறினார்கள், அப்போது நான் “யாரஹ்மான் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களே! இவ்வளவு பெரிய அந்தஸ்தை எவ்வாறு பெற்றேன்?” என்று கேட்டேன். அதற்கு ரஹ்மான் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் நவின்றார்கள், “ஏனென்றால் நீர் ஸலவாத் ஒதி அதன் நன்மையை என்னவிலே அன்பளிப்பு செய்கின்றீர்.” (ஸஆததுத் தாரைன் பாகம்-1 பக்கம்-132)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

வீலை மதிப்பில்லா வைரங்கள்

அன்பளிப்பு செய்வதன் முறை என்னவென்றால், ஸலவாத் ஒதும்போது, அதன் நன்மையை அனுப்பி வைப்பதற்கான எண்ணத்தை உங்கள் உள்ளத்தில் வையுங்கள். அல்லது ஸலவாத் ஒதுவதற்கு முன்னால் அல்லது பின்னால் இந்த ஸலவாத்தின் நற்பலனை அல்லாஹ்வின் நேசராம் கண்மனி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன் என்று கூறிக்கொள்ளுங்கள்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை ஓர் அரசன் தன் சகாக்களோடு ஒரு தோட்டத்தை கடந்து சென்றுக் கொண்டிருந்த போது, யாரோ சிறு கற்களை வீசி எறிவதைக் கண்டான். அவற்றுள் ஒரு சிறு கல் அரசனையும் வந்து தாக்கியது. அந்த சிறு கற்களை வீசிய அந்த நபரை தன்னிடம் கொண்டு வரும்படி அரசன் தன் சேவகர்களிடம் உத்தரவிட்டான். சேவகர்கள் ஒரு கிராமத்தவனை கொண்டு வந்து அரசன் முன் நிறுத்தினார்கள். அப்போது அரசன் “இந்த சிறு கற்கள் உனக்கு எங்கிருந்து கிடைத்தன?” என்று கேட்டான். அதற்கு அந்த கிராம வாசி பயத்தால் பீடித்த நிலையில், “நான் இந்த அழகான கற்களை ஓர் ஒதுக்குப்புறமான இடத்தில் நடமாடும் போது கண்டெடுத்து, என் பைகளில் போட்டுக் கொண்டேன். இந்தத் தோட்டத்தை அடைந்தவுடன் மரங்களின் உள்ளப் பழங்களை பறிப்பதற்காக இந்த சிறு கற்களைப் பயன்படுத்தினேன்” என்று பதிலளித்தான். “இந்த சிறு கற்களின் பெறுமதி உனக்குத் தெரியுமா?” என்று அரசன் கேட்டான். “இல்லை” என்று அவன் பதிலளித்தான். “உண்மையில் இந்த சிறு கற்கள் **விலை மதிப்பில்லா வைரங்கள்**. உன்னுடைய முட்டாள் தனத்தால் அனைத்தையும் வீணாக்கி விட்டாய்” என்று அரசன் கூறினான். இதைக் கேட்டவுடன் அந்த கிராமவாசி மிகவும் மனம் வருந்தினான், அவனுடைய இந்த வருத்தம் எத்தகைய பயனுமற்றது. ஏனெனில் அந்த **விலை மதிப்பில்லா வைரங்கள்** அவனுடைய கைகளை விட்டும் சென்று விட்டன.

வாழ்வின் கணங்கள் வீலை மதிப்பில்லா வைரங்கள்

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! இதேபோல் தான் நமது வாழ்வின் கணங்கள் யாவும் விலை மதிப்பில்லா வைரங்கள். தேவையற்ற செயற்பாடுகளில் நாம் அவற்றை வீணடித்து விட்டால் இறுதித் தீர்ப்பு நாளின் போது துக்கித்து மனம் வருந்துவதைத் தவிர வேறொன்றுமில்லை.

முழு நாளும் விளையாட்டில் மண்ணை வாரீனோம்
புழுதியும் பார்த்து சீர்க்கென்றன கவலையேது நமக்கு

அல்லாஹ் عَزَّوَجَلَّ மனிதனை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் இந்த உலகத்திற்கு அனுப்பியுள்ளான். பாகம்- 18 சூரதுல் மு.:மினான் 115 ஆவது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

أَحْسِبْتُمْ أَنَّنَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنْتُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ ﴿١١٥﴾

தர்ஜுமா கன்ஸூல் ஈமான்: நாம் உங்களை வீணாகவே படைத்துள்ளோம் என்றும், நீங்கள் எம்மிடம் திரும்பி வரமாட்டீர்கள் என்றும் எண்ணிவிட்டீர்களா?

இந்த திருவசனம் குறித்து கஸூஇனுல் இர்.:பானில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “கியாம நாளின் போது நற்கூலிக்காக (நீங்கள்) எழுப்பப்பட மாட்டீர்களா? மாறாக நீங்கள் இபாதத் செய்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளீர்கள். அது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. ஆகவே நீங்கள் கியாம நாளில் எம்மிடம் மீளவேண்டும், உங்கள் அமல்களுக்காக நற்கூலி வழங்கப்படும்.

எல்லை மத்பில்லா வரைங்கள்

மரணத்தையும், வாழ்வையும் படைத்திருக்கும் காரணத்தைப் பற்றி கூறும்போது பாகம்-29 சூரதுல் முல்க் 2 ஆவது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيُبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ط

தர்ஜுமா கன்ஸூல் ஈமான்: உங்களில் யார் செயல்களில் சிறந்தவர் என்பதை அறிவதற்காகவே அவன் மரணத்தையும், வாழ்வையும் படைத்தான்.

வாழ்க்கையின் காலம் குறுகியது

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! மேற்கூறப்பட்ட இரண்டு வசனங்களோடு மேலும் பல வசனங்களில் மனிதனை படைத்திருப்பதன் நோக்கம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதனுடைய வாழ்க்கையின் காலம் மிகவும் குறுகியது. இந்த குறுகிய வாழ்க்கையில் தன்னை கட்டுக்காகவும், இறுதித் தீர்ப்பு நாளுக்காகவும் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். எனவேதான் மனிதனின் நேரம் (காலம்) மிகப் பெருமதி வாய்ந்தது. நேரம் வேகமாக செல்லும் வாகனத்தைப் போல் மிக வேகமாகப் பறந்து கொண்டிருக்கிறது. அதை நிறுத்த முட்பட்டாலும் நிறுத்த முடியாது. ஒருமுறை உள்வாங்கிய மூச்சு மீண்டும் ஒருபோதும் மீளாது.

மூச்சுக்களின் கோவை

ஸய்யிதுனா ஹஸன் பஸரி رحمة الله عليه அவர்கள் கூறுவார்கள்: “அவசரப்படுங்கள்! அவசரப்படுங்கள்! உன்னுடைய வாழ்க்கை என்பது என்ன? இந்த ஒரு சில மூச்சுக்கள் தானே, அவை நின்றவுடன், எந்த அமல்களின் மூலம் நீ அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் நெருக்கத்தைப் பெற்றுக்கொண்டு இருந்தாயோ அந்த அமல்களின் தொடரும் துண்டிக்கப்பட்டு விடும். தன்னைப் பேணிக்கொண்டு தன் பாவங்களை நினைத்து ஒரு சில கண்ணீர் துளிகளையாவது விட்டவர் மீது அல்லாஹ் عَزَّوَجَلَّ

கருணை காட்டுவானாக. இதைக் கூறிவிட்டு பாகம் 16, சூரா மர்யமிலிருந்து 84 ஆவது திருவசனத்தை அவர்கள் ﷺ ஓதிக் காட்டினார்கள்.

إِنَّمَا نَعْبُدُكُمْ عَدَاً

தர்ஜுமா கன்஽ஸூல் ஈமான்: இன்னும் நாம் அவர்களுடைய எண்ணிக்கையை கணித்துக் கொண்டிருக்கின்றோம். ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் முஹம்மத் பின் முஹம்மத் க஽ஸ்ஸாலி ﷺ அவர்கள் அறிவிக்கிறார்கள். இங்கே எண்ணிக்கை என்பது முச்சுக்களின் எண்ணிக்கையையே குறிப்பிடுகிறது. (இஹ்யாஉல் உலூம் பாகம்-4, பக்கம் - 205, தார் சாதீர், பேருத்தூத்)

நாளின் அந்஽஽஽

ஸய்யிதுனா இமாம் பைஹகி ﷺ அவர்கள் “ஷுஅபுல் ஈமானில்” குறிப்பிடுகிறார்கள். மதீனத்துப் பேரரசர் ﷺ அன்னவர்கள் கூறினார்கள். தினந்தோறும் சூரியன் உதயமாகும் அந்த நேரத்தில் அன்றைய “நாள்” இவ்வாறு அறிவிக்கிறது: “இன்றைய தினத்தில் ஏதாவது நற்காரியத்தை செய்ய வேண்டுமாயின் அதைச் செய்துக்கொள்ளுங்கள், ஏனெனில் நான் இனிமேல் ஒருபோதும் திரும்பி வரமாட்டேன்.” (ஷுஅபுல் ஈமான், பாகம் - 3, பக்கம் - 386, ஹதீஸ் - 3840, தாருல் குதுபுல் இல்மிய்யா, பேருத்தூத்)

சென்ற நேரம் தீரும்஽ வருவதில்லை

ஜனாப் அல்லது மர்ஹூம்

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! வாழ்க்கையில் எத்தனை நாட்கள் நமக்கு கிடைத்துள்ளதோ, அதை மிகவும் பெறுமதி வாய்ந்ததாக கருதி எவ்வளவு நற்காரியங்களை செய்ய

வீலை மத்பில்லா வைரங்கள்

முடியுமோ அவற்றை செய்வதே மிகவும் சிறந்ததாகும். இன்று மக்கள் நம்மை “ஐனாப்” (திருவாளர்) என்று அழைக்கும் அடைமொழியை விட்டுவிட்டு நாளை அவர்கள் “மர்ஹூம்” (காலஞ்சென்ற) என்ற அடைமொழியால் அழைத்து விடக்கூடும். நாம் உணர்ந்தாலும், உணராவிட்டாலும் நாம் மரணத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை. சூரதுல் இன்ஷிகாக் 6 ஆவது திருவசனம் இவ்வாறு கூறுகிறது.

يَا أَيُّهَا الْإِنْسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فُتْلِقِيهِ ۗ ﴿٦﴾

தர்ஐமா கன்஑ஸ்ல் ஈமான்: மனிதனே! நிச்சயமாக உன்னுடைய ரப்பை நோக்கி நீ அவசரமாக செல்ல வேண்டும். பிறகு நீ அவனை சந்திக்க வேண்டும்.

மரணத்துக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள் ஆய்ரமாய்ரம்
புத் ஑ீவ்யோ மடையனோ கடை஑ீயில் மரணமே

صَلُّوا عَلَىٰ الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَىٰ عَلَىٰ مُحَمَّدٍ

தீரென மரணம் வந்தவீரும்

தங்களின் பெருமதியான நேரத்தை தேவையற்ற விடயங்களில் வீணடித்துக் கொண்டிருப்பவர்களே! சிந்தித்துப் பாருங்கள். வாழ்க்கை மிக வேகமாகக் கழிந்துக் கொண்டிருக்கின்றது. நல்ல சுகதேகியாக இருக்கும் மனிதன் தீரென இறந்து போய் விடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவருடைய கப்ரில் என்ன நடந்துக் கொண்டிருக்கின்றது என்பது எங்களுக்குத் தெரியாது. என்றாலும் வாழ்வின் உண்மை நிலை அவருக்கு வெளியாகியிருக்கும்.

எத்துனை நம்பிக்கையுற்ற இடமாகும் இவ்வுலகம்
மரணத்தை எதிர்பார்க்கும் தலமாகும் இவ்வுலகம்
வெளிப்படையில் மலரைப்போல் தோன்றினாலும்
உண்மையில் முட்கள் நிறைந்ததே இவ்வுலகம்

உலகத்தின் செல்வங்களை நேசித்துக் கொண்டிருப்பவர்களே!
செல்வத்தை சம்பாதிப்பதும், சேர்ப்பதும் தான் வாழ்க்கையின்
ஓரே நோக்கம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களே!
அவசரமாக தனது மறுமைக்கான ஆயத்தங்களை செய்துக்
கொள்ளுங்கள். ஏனெனில் இரவில் நித்திரைக்குச் சென்ற
உங்களை காலையில் இருட்டறையான மண்ணறைக்குள்
போடப்படும் நிலை ஏற்பட்டு விடலாம். அல்லாஹ்வுக்காக
“அலட்சியப்படுத்தல்” எனும் திரையை அகற்றிவிடுங்கள்.
பாகம்- 17 சூரதுல் அம்பியாவின் முதலாம் திருவசனத்தில்
அல்லாஹ் ﷻ கூறுகின்றான்:

﴿اِقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِي غَفْلَةٍ مُّعْرِضُونَ﴾

தர்ஜுமா கன்ஸுல் ஈமான்: மக்களின் கேள்வி கணக்கு
நெருங்கிவிட்டது, அவர்களோ எத்தகைய அக்கறையும்
இல்லாமல் தங்கள் முகங்களை திருப்பிக் கொண்டுள்ளார்கள்.

ஒரு காற்று வீசினால் எல்லாமே தாறுமாறாக வீடும்
வசந்தத்தைப் போன்று நான்கு நாட்களே இவ்வுலகம்

சுவர்க்கத்திலும் மனம் வருந்தும் நிலை!

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! நம்முடைய நேரத்தின்
முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வது நமக்கு
அவசியமாகும். வாழ்வின் மதிப்பு மிக்கக் கணங்களை
தேவையற்ற விதத்தில் வீணடிப்பது மாபெரும் இழப்பாகும்
என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளுங்கள்.

வீலை மத்பீர்ல்லா ரைரங்கள்

மக்கத்து மாமன்னர் صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள், “சுவனவாசிகள் இவ்வுலகில் அல்லாஹ் جَعَلَهُ வை நினைக்காமல் தான் கழித்த அந்த கணங்களுக்கல்லாது வேறு எதற்காகவும் ஒருபோதும் மனம் வருந்த மாட்டார்கள்.” (அல் முஃஹுமல் கபீர், பாகம் 20, பக்கம் 93 - 94, ஹதீஸ் 172, தார் இஹ்யாஉத்துராசில் அரபி, பேருத்)

பேனையின் முனை

ஹாபிழ் இப்னு அசாகிர் “தப்யீனு கதிபில் முஃப்தரியில்” அறிவிக்கின்றார்கள்: (ஐந்தாம் நூற்றாண்டின் மாபெரும் மேதை) ஸய்யிதுனா சலீம் ராஹி عَلَيْهِ السَّلَام அவர்களின் எழுதுகோலின் (பென்சில்) முனை அதிகமாக பயன் படுத்துவதால் தேய்ந்து போய் விட்டால், அவர்கள் عَلَيْهِ السَّلَام தன் எழுதுகோலின் முனையை கூர்மையாக்கிக் கொண்டே (இஸ்லாமிய ஆக்கங்களை எழுதுவதற்காக அப்படிச் செய்வதும் கூட நற்பலனை அளிக்கக்கூடியதாக இருந்தப் போதிலும் ஒரு கல்லில் இரு மாங்காய் என்பது போல்) அல்லாஹ்வின் திக்ரை ஆரம்பித்து விடுவார்கள். ஏனெனில் இந்த நேரம் எழுதுகோலின் முனையை கூர்மையாக்குவதில் மாத்திரம் கழிந்து விடாமல் இருக்க வேண்டும்.

சுவனத்தல் மரங்களை நாட்டிக் கொள்ளுங்கள்

நேரத்தின் முக்கியத்துவத்தை இந்த விடயத்திலிருந்து உணர்ந்துக் கொள்ளலாம். அதாவது நீங்கள் விரும்பினால் இவ்வுலகில் வாழும் காலத்தில் ஒரு வினாடி நேரத்துக்குள் தனக்காக சுவர்க்கத்தில் ஒரு மரத்தை நாட்டிக் கொள்ளலாம். மேலும் சுவர்க்கத்தில் ஒரு மரத்தை நாட்டிக் கொள்ளும் முறை மிகவும் இலகுவானது. இப்னு மாஜாவின் ஒரு ஹதீஸின் பிரகாரம், இந்த நான்கு வார்த்தைகளில் ஏதாவதொரு வார்த்தையை கூறுபவருக்கு சுவர்க்கத்தில் ஒரு மரம் நாட்டப்படும்:

1. **سُبْحَانَ اللَّهِ** 2. **الْحَمْدُ لِلَّهِ** 3. **لَا إِلَهَ إِلَّا اللَّهُ** 4. **اللَّهُ أَكْبَرُ**

(சுனன் இப்னு மாஜா,
பாகம் 4, பக்கம் 252, ஹதீஸ் 3807, தாருல் மஃரிபா பேருத்)

ஸலவாத்தின் மகிமை

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! பார்த்தீர்களா நீங்கள்? சுவர்க்கத்தில் மரத்தை நாட்டிக் கொள்வது எவ்வளவு இலகுவான விடயம்! மேற்கூறப்பட்ட நான்கு வார்த்தைகளில் ஒன்று மொழியப்பெற்றால் ஒரு மரம், இப்படி நான்கும் கூறப்பட்டால் நான்கு மரங்கள் சுவர்க்கத்தில் நாட்டப்படும். இப்போது நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள். அதாவது எங்களுடைய நாளை இலாசாக பயன்படுத்தினாலே போதும். எங்களுக்காக சுவர்க்கத்தில் மரங்கள் நாட்டப்பட்டு விடுகின்றன. எவ்வித பயனுமற்ற உரையாடல்களில் ஈடுபட்டு எமது நேரத்தை பாழாக்குவதை விட **اللَّهُ سُبْحَانَ اللَّهِ** என்று கூறி சுவனத்தின் மரங்களை நாட்டப் பெறுவோம். இதேபோல் நாம் நின்றுக் கொண்டு, நடந்துக் கொண்டு, உட்கார்ந்துக் கொண்டு, படுத்துக் கொண்டு அல்லது வேலை செய்து கொண்டிருந்தாலும் கூட அதிகமாக ஸலவாத் சொல்வதற்கு முயல வேண்டும். ஸலவாத்துக்கான கூலி மிகப் பிரம்மாண்டமானது. ஈருலகத் தலைவர் **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيَّ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்கள் கூறினார்கள்: எவரொருவர் என் மீது ஒருமுறை ஸலவாத் ஒதுகிறாரோ அல்லாஹ் **عَزَّوَجَلَّ** அவர் மீது பத்து ரஹ்மத்துக்களை பொழிகின்றான், பத்து பாவங்களை மன்னித்து மேலும் பத்து தரஜாக்களை உயர்த்தி விடுகின்றான். (சுனனுன் நஸாஈ, பக்கம் 222, ஹதீஸ் 1294, தாருல் குதுபுல் இல்மிப்பியா, பேருத்)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

வீலை மத்பர்ல்லா வைரங்கள்

ஞாபகத்தில் வையுங்கள்! படுத்துக் கொண்டு ஏதாவதொன்றை ஓதும்போது கால்களை மடித்துக்கொள்ள வேண்டும்.

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! ஓர் உரையாடலில் ஈடுபடுமுன் நாம் இவ்வாறு சிந்தித்து எம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். அதாவது நான் இப்போது பேசப்போகும் விடயத்தில் தீன் அல்லது துன்யாவுடைய ஏதாவது நன்மை இருக்கிறதா அல்லது இல்லையா? அது எத்தகைய பலனுமளிக்காதது என தோன்றினால், தேவையில்லாத உரையாடலில் ஈடுபடுவதை விட ஸலவாத் ஓதுவதிலும், அல்லாஹ் ﷻ வை திகர் செய்வதிலும் ஈடுபடவேண்டும். இதனால் நற்கூலி எனும் புத்தயலை அடையப் பெறுவோம். அல்லது

❖ اللَّهُ أَكْبَرُ ❖ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ❖ الْحَمْدُ لِلَّهِ ❖ سُبْحَانَ اللَّهِ

என்று கூறி சுவர்க்கத்தில் எங்களுக்காக மரங்கள் நடட்டப்படும் பாக்கியத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தீக்கும் ஸலவாத்தும் என்னைமும் நாவீனில் ஒலிக்க

வீண்பேச்சின் பழக்கத்தை நீக்க வீடுவாயாக

60 வருட வணக்கத்தை வீட மேலானது

எதுவும் ஓதாமல் மௌனமாக இருப்பதை நீங்கள் விரும்பினால், அதிலும் உங்களுக்கு நற்கூலியை ஈட்டிக் கொள்ளமுடியும். தேவையற்ற விடயங்களை சிந்தித்துக் கொண்டிருப்பதை விட அல்லாஹ் ﷻ வையும், அவனுடைய நேசராம் ரகூல் ﷺ அன்னவர்களையும் ஞாபகப்படுத்துங்கள். இஸ்லாமிய நல்லறிவுளில் சிந்தனையை செலுத்துங்கள். மரணத்தின் வேதனைகள், மண்ணறையின் தனிமை, இறுதித் தீர்ப்பு நாளின் திகிலூட்டும் நிலைமை இவற்றை சிந்தியுங்கள். இப்படிச் செய்வதால் இன்ஷா அல்லாஹ் ﷻ உங்களுடைய

ஒவ்வொரு மூச்சும் வணக்கமாகவே கணிக்கப்படும். அல்லாஹ்வின் அன்புநேசர், صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் மொழிந்ததாக “ஐாமிஉஸ் சஹீரில் குறிப்பிடப் பட்டுள்ளது.” (மறுமையைப் பற்றி) ஒரு கணநேரம் சிந்தனையில் ஈடுபடுவது 60 வருட இபாதத்தை விடச் சிறந்தது. (ஐாமிஉஸ் சஹீர் லிஸ் சுயூத்தி, பக்கம் 365, ஹதீஸ் 5897, தாருல் குதுபுல் இல்மிய்யா, பேருத்)

அன்னவர்களின் சீந்தனையில் மூழ்க் வீடுங்கள்
முஸ்தபா முஸ்தபா என்று கூறக்கொண்டிருங்கள்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

ஐந்துக்கு முன் ஐந்து

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! நிச்சயமாக வாழ்க்கை மிகவும் குறுகியது. உண்மையில் நிகழ்காலம் மாத்திரமே எமக்கிருக்கும் ஒரே நேரம். எதிர்காலத்தில் நேரம் கிடைக்கும் என்று ஏதாவது நம்பிக்கை வைத்தோமேயானால் வஞ்சித்துக் கொள்வதே அன்றி வேறொன்றுமில்லை. அடுத்த கணத்திலேயே நாம் மரணத்தை சந்தித்துக் கொள்ள வாய்ப்பிருக்கின்றது. கண்மனி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் திருவாய் மலர்ந்தருளினார்கள்:

إِغْتَنِمْ حَمْسًا قَبْلَ حَمْسٍ: شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ
وَغَنَّاكَ قَبْلَ فَقْرِكَ وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ

ஐந்துக்கு முன் ஐந்தை (விடயங்களை உயர்வாக மதித்துப்) பயன்படுத்திக் கொள்ளுங்கள். (1) வயோதிபத்துக்கு முன் இளமையை (2) நோய்க்கு முன் சுகதேகத்தை (3) வறுமைக்கு முன் செல்வத்தை (4) வேலைகளில் மூழ்கிப் போகுமுன்

வீலை மத்பர்ல்லா வரைங்கள்

ஓய்வு காலத்தை (5) மரணத்துக்கு முன் வாழ்வை (அல் முஸ்தத்ரக், பாகம் 5, பக்கம் 435, ஹதீஸ் 7916, தாருல் ம்.ரிபா, பேருத்)

உனராவனே! உனக்கு காலம் இவ்வாறு அந்நீவீக்கீந்து
இயற்கை உனது வாழ்வீன் ஒரு காலத்தை துண்டித்துவீட்டது

இரண்டு நி.மத்துக்கள்

மதீனத்து மாமன்னர் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் மலர்ந்த-
ருளிணார்கள். இரண்டு (மகத்தான) நி.மத்துக்கள் உள்ளன. அதைப்பற்றி மக்கள் (அறிந்து கொள்ளாமல்) தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டுள்ளார்கள். ஒன்று சுகதேகம் மற்றது ஓய்வு நேரம். (ஸஹீஹ் புகாரி, பாகம் 4, பக்கம் 222, ஹதீஸ் 6412, தாருல் குதுபுல் இல்மிய்யா பேருத்)

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! ஒரு நோயாளியான மனிதன் தன்னை ஒரு சுகதேகியான மனிதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போதுதான் சுகதேகத்தின் அருமையை உணர முடியும். அதேபோல் நேரத்தின் முக்கியத்துவம் அளவுக்கதிகமாய் வேலை நெருக்கடியுள்ள மனிதர்களுக்குத் தான் புரியும். மேலும் வேலை நெருக்கடியற்ற மனிதர்களுக்கு இந்த பெருமதிவாய்ந்த நேரங்களின் முக்கியத்துவம் எவ்வாறு விளங்கப்போகிறது! அவசியமற்ற பேச்சுக்கள், பயனில்லாத செயற்பாடுகள், பயனற்ற நண்பர்களோடு சேர்ந்துறவாடல் போன்றவற்றிலிருந்து விலகி உங்கள் நேரத்தை மதித்து முடியுமானவரை நல்வழியில் பயன்படுத்துங்கள்.

இஸ்லாத்தின் அழகு

திரிமதி ஷரீ:பில் குறிப்பிடப்பட்டுள்ளது: ஈருலகத் தலைவர், உம்மத்தினருக்கு பரிந்துரை செய்பவர், அல்லாஹ்வின் நேசர் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் திருவுளமானார்கள்: “நன்மையேதும் அளிக்காததை (ஒரு செயலை) விட்டு விடுவது இஸ்லாத்தின் மூலம் மனிதன் பெற்றுக் கொள்ளும்

அழகுகளில் ஓன்றாகும்.” (சுனனுத் தீர்மிதி, பாகம் 4, பக்கம் 142, ஹதீஸ் 2344, தாருல் .பிகர், பேருத்)

ஓலைமதிப்பீல்லா வினாடிகளின் பெருமத்

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! வாழ்க்கை என்பது, நாட்கள், மணித்தியாலங்கள், வினாடிகளோடு இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மூச்சும் விலை மதிப்பில்லா முத்துக்களாகும். ஆஹ் ஒவ்வொரு மூச்சுக்கும் நாம் மதிப்பு கொடுத்து எல்லா வினாடிகளையும் நற்கருமங்களைச் செய்ய செலவிட்டால்! ஒரு வினாடியாவது வீணாக கழித்து விட்டால் நாளை கியாம நாளிலே எமது பட்டோலை நற்செயல்கள் எதுவுமற்று வெறுமனே இருக்கக் கண்டு துக்கத்தாலும், மனவேதனையாலும் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டு விடுமே! ஆஹ் ஒவ்வொரு வினாடியையும் எவ்வாறு கழித்தோம் என்று கணக்கிடும் பாக்கியம் கிடைத்தால்! வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் பயனளிக்கக்கூடிய சரியான செயல்களில் செலவிட முயற்சி செய்தால்! வீண் பேச்சுக்கள், கேலி கிண்டல்கள் போன்ற தேவையற்ற விடயங்களில் நேரத்தை வீணடித்தால் கியாம நாளின் போது நாம் மனம் வருந்த வேண்டிய நிலை ஏற்பட்டு விடுமே!!!

நேரத்தை மத்தீதோர்கள் பற்றிய அந்விப்புகளும், அவர்களது அந்வுரைகளும்

1. அமீருல் மு.:மீனின் ஹழ்ரத் ஸய்யிதுனா அலி رضي الله عنه அவர்கள் கூறினார்கள்: “இந்த நாட்கள் உன் வாழ்வின் பக்கங்கள். நற்செயல்களால் அவற்றை அலங்கரித்துக் கொள்ளுங்கள்.”
2. ஹழ்ரத் ஸய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு மஸ்ஹத் رضي الله عنه அவர்கள் கூறினார்கள்: “நற்கிரிகைளை அதிகப்படுத்திக் கொள்ளாமல் கழித்த நாளைக் குறித்து நான் மிகவும் கைசேதம் அடைகிறேன்.”

3. ஹழ்ரத் ஸய்யிதுனா உமர் பின் அப்துல் அஸீஸ் **رضي الله عنه** அவர்கள் நவின்றார்கள்: உன்னுடைய வாழ்வு ஒவ்வொரு நாளும் குறைந்துக் கொண்டே போகிறது. அப்படி இருந்தும் நற்செயல்களைச் செய்வதில் ஏன் சோம்பலாய் இருக்கிறாய்? ஒருமுறை யாரோ ஒருவர், அமிருல் மு.:மினீன் அவர்களே! இந்த வேலையை தாங்கள் நாளை வரை தள்ளிப் போடுங்களேன்” என்றார், அதற்கு அவர்கள் **رضي الله عنه** “ஒரு நாளின் வேலையையே நான் மிகவும் சிரமத்துடன் முடிக்கிறேன். இன்றைய வேலையை நாளை வரை நான் ஒத்தி வைத்தால் இரண்டு நாட்களின் வேலையை எப்படி என்னால் ஒரு நாளில் முடிக்க முடியும்?” என கூறினார்கள்.

**இன்றைய வேலையை நாளை போடாதே
நாளை இன்னொரு வேளை வந்து வீடும்**

4. ஸய்யிதுனா ஹஸன் பஸரி **رضي الله عنه** அவர்கள் கூறுகிறார்கள்: “மனிதனே! உன்னுடைய வாழ்வு, நாட்களால் உள்ளடக்கப்பட்டது. ஒருநாள் கழியும்போது உன் வாழ்வின் ஒரு பகுதி கழிகின்றது என நினைத்துக்கொள்.” (தபகாதுல் குப்ரா வில்மனாவி பாகம் 1, பக்கம் 259, தார் சாதீர், பேருத்)
5. ஸய்யிதுனா இமாம் ஷாபிஈ **رضي الله عنه** அவர்கள் கூறுகிறார்கள்: நான் பரிசுத்தம் பெற்ற சில பெரியார்களின் சகவாசத்தில் சில காலம் கழித்து, இரண்டு முக்கியமான விடயங்களை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன்.
- a). நேரம் ஒரு வாளப் போன்றது. (நற்செயல்களின் மூலம்) நீ அதை வெட்டிக் கொள், இல்லையெனில் அது உன்னை (தேவையில்லாத காரியங்களில் முழுக வைத்து) வெட்டி விடும்.

- b). தனது நப்சை பாதுகாத்துக் கொள். நீ அதை எந்நேரமும் நற்காரியங்களில் ஈடுபடுத்தத் தவறிவிட்டால் அது உன்னை தீய காரியங்களில் ஈடுபடுத்தி விடும்.”
6. இமாம் ராஸி رحمته الله تعالى அவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ் سُبْحَانَكَ வின் மீது சத்தியமாக! உணவு உண்ணும் நேரத்தில் நான் மிகவும் கைசேதப் படுகிறேன். ஏனெனில், அந்நேரத்தில் (கற்றல், எழுதுதல்) போன்ற கல்வி தொடர்பான வேலைகளை இழக்க வேண்டியுள்ளது. நேரம் மிக்க மதிப்புள்ள சொத்தாகும்.”
7. ஹாபிழ் இப்னு ஹஜர் رحمته الله تعالى அவர்கள், ஸய்யிதுனா ஷம்சுத்தீன் அஸ்பஹானி رحمته الله تعالى (8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் ஷாபிஈ கல்விமான்) அவர்களைப் பற்றி எழுதுகிறார்கள்: அவர்கள் رحمته الله تعالى குறைவாகச் சாப்பிடும் வழமையை கொண்டிருந்தார்கள். ஏனெனில், அதன் மூலம் அடிக்கடி மலசலம் ஏற்பட்டு, கழிவறைக்குச் சென்று நேரத்தை வீணடிக்க நேரிடும் என்ற பயத்தினால்! (அஸ்கலானி, பாகம் 4, பக்கம் 328, தார் இஹ்யாஉத் துராசில் அரபி, பேருத்)
8. அல்லாமா டதஹ்பி رحمته الله تعالى அவர்கள் தஸ்கிரதுல் ஹுஃப்பாஸில் எழுதுகிறார்கள்: கதீபே பக்தாதி رحمته الله تعالى அவர்கள் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது கூட கற்றுக் கொண்டே இருப்பார்கள். (இதனால் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குச் செல்லும் நேரம் வீணடைவதில்லை) (தஸ்கிரதுல் ஹுஃப்பாஸ் பாகம் 3, பக்கம் 224, தாருல் குதுபுல் இல்மிய்யா பேருத்)
9. ஸய்யிதுனா ஜுணைத் பக்தாதி رحمته الله تعالى அவர்கள் தன்னுடைய மரணத் தருவாயில் புனித திருக்குர்ஆனை ஓதிக் கொண்டிருந்தார்கள். அப்போது இந்த நேரத்திலும் ஓதுதலா? என அவர்களிடம் கேட்கப்பட்டது: அதற்கு அவர்கள் رحمته الله تعالى, “என்னுடைய பட்டோலை மூடப்படப்

வீலை மத்பர்ல்லா வைரங்கள்

போகிறது. ஆகவே நற்காரியங்களை அவசரமாக அதில் சேர்த்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.” என பதிலளித்தார்கள், (சீதுல் காத்திர் இப்னுல் ஜெளஸி, பக்கம் 227, மக்தபா நஸார் முஸ்தஃபா)

ஒரு நேர அட்டவணை செய்துக் கொள்ளுங்கள்

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! இயலுமாயின் தினசரி நேர அட்டவணை (Time Table) ஒன்று போட்டு வைத்துக் கொள்ளுங்கள். முதலாவது இஷாவுக்குப் பின் இரண்டு மணித்தியாலத்திற்குள் தூங்குவதற்கு முயற்சி செய்யுங்கள். உணவு விடுதிகளிலும், அங்குமிங்கும் (எத்தகைய மார்க்கப் பிரயோஜனமும் இல்லாமல்) நண்பர்களோடு அரட்டையடித்துக் கொண்டும், வீண் பேச்சுக்களை பேசிக் கொண்டும் இருப்பது மாபெரும் இழப்பாகும். தஃப்ஸீர் ருஹுல்பயான் பாகம் 4, பக்கம் 166 இல் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “**லாத்துடைய கூட்டத்தினர்கள், பாதை ஓரங்களில் உட்கார்ந்து, கேலி கிண்டல் செய்துக் கொண்டு இருந்ததும் அவர்களின் அழிவுக்குரிய காரணங்களுள் ஒன்றாகும்**”.

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! இறைவனை பயந்துக் கொள்ளுங்கள்! உங்களுடைய நண்பர்கள் வெளிப்படையில் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், அவர்களின் மனதை நோவினை செய்வதை விட்டும் மேலும் அல்லாஹ் عَزَّوَجَلَّ வை ஞாபகம் செய்வதை விட்டும் அசட்டை செய்யக்கூடிய கூட்டங்களை விட்டும் தெளபா செய்துக் கொள்ளுங்கள். இரவு நேர வணக்க வழிபாடுகளை முடித்துக் கொண்டு நேரகாலத்தோடு நித்திரைக்குச் செல்லுங்கள். ஏனெனில் இரவு காலத்தில் ஓய்வெடுப்பது பகலின் ஓய்வை விட உடல் நலத்திற்கு நல்லது. இது இயற்கையும் கூட- பாகம் 20, குரதுல் கஸஸ் 73 ஆம் திருவசனத்தில் கூறப்பட்டுள்ளது.

وَمِنْ رَحْمَتِهِ جَعَلَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ

لِتَسْكُنُوا فِيهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ ﴿٤٧﴾

தர்ஜுமா கன்ஶஸ்ல் ஈமான்: அவனின் கருணையைக் கொண்டு உங்களுக்கு இரவையும், பகலையும் உண்டாக்கினான். இதனால் இரவில் நீங்கள் ஓய்வெடுக்கலாம், பகல் காலத்தில் அவனது வெகுமதிகளைத் தேடலாம். (வியாபாரம் செய்வது) இன்னும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும்.

ஹகீமுல் உம்மத், முஃப்தி அஹ்மத் யார் கான் **عَلَيْهِ السَّلَامُ** அவர்கள் “நூருல் இர்ஃபானின்” பக்கம் 629 இல் மேற்கூறப்பட்ட திருவசனத்தின் கீழ் எழுதுகிறார்கள். இந்தத் திருவசனம், இரவில் ஓய்வெடுப்பதும் மேலும் பகலில் சம்பாதிப்பதும் (வேலை செய்வதும்) சிறந்தது என்பதை தெளிவுபடுத்துகிறது. இரவு காலங்களில் அனாவசியமாகக் கண்விழித்து இருக்காதீர்கள். அதே நேரத்தில் பகல் காலங்களை வீணாகச் செலவிடாதீர்கள். ஆம், யாராவது ஒருவர் தன் தொழிலின் நிமித்தம் பகல் காலங்களில் தூங்கிவிட்டு இரவில் தொழில் (பாதுகாப்பு தொழில் போன்றவை) செய்வதாக இருந்தால் அதில் எத்தகைய தவறுமில்லை.

காலை நேரத்தின் மகத்துவம்

நேர அட்டவணையை செய்யும்போது உங்கள் வேலையின் இயல்பு தன்மையை கவனத்தில் எடுத்துக் கொள்வதும் முக்கியமாகும். உதாரணமாக நேரகாலத்தோடு நித்திரைக்குச் செல்லும் இஸ்லாமிய சகோதரர்கள் காலையில் புத்துணர்வோடு இருப்பார்கள். ஆகவே காலை நேரம் கல்வி நடவடிக்கைகளுக்கு மிகச் சிறந்ததாகும். அருமை நாயகம் **صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ** அன்னவர்களின் இந்த துஆ திரமிதியில் குறிப்பிடப்பட்டுள்ளது:

“யா அல்லாஹ் **يَا رَبِّ!** என்னுடைய உம்மத்தினர்களுக்கு காலை நேரத்தில் பரகத் செய்வாயாக.” (திரமிதி, பாகம் 3, பக்கம் 6, ஹதீஸ் 1216)

முஃப்தி அஹ்மத் யார் கான் **عَلَيْهِ السَّلَامُ** அவர்கள் இந்த ஹதீஸ் குறித்து கூறுகிறார்கள், அதாவது, (யா அல்லாஹ்

வீலை மத்பர்ல்லா வைரங்கள்

﴿عَلَى﴾ காலை வேலையில் எனது உம்மத்தினர்கள் புரியும் மார்க்கம் மற்றும் உலக ரீதியிலான அத்துனை கிரிகைகளிலும் பரகத் செய்வாயாக. (உதாரணமாக பயணம், அறிவைத் தேடல், வியாபாரம், இது போன்றவை) (மிர்ஆதில் மனாஜீஹ் பாகம் 5, பக்கம் 491)

காலையில் எழுந்ததிலிருந்து நித்திரைக்குச் செல்லும்வரை அன்றைய தினத்தில் செய்ய வேண்டிய அனைத்து வழமையான வேலைகளையும் சரியாக திட்டமிட்டுக் கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள். உதாரணமாக, இந்த நேரத்தில் தஹஜ்ஜத், கல்வி நடவடிக்கைகள், மஸ்ஜிதில் ஆரம்ப தக்பீரோடு ஸுபஹ் தொழுகை (இதேபோல் ஏனைய அனைத்து தொழுகைகளும்) இஷ்ராக், முஹா, காலை உணவு, ஹலாலான வருமானம் தேடல், மதிய உணவு, வீட்டு வேலைகள், மாலைநேர வேலைகள், நல்லவர்களோடு கூடியிருத்தல் (அது சாத்தியமில்லையென்றால் தனித்திருத்தல் மிகச் சிறந்தது) சன்மார்க்கத் தேவைகளுக்காக இஸ்லாமிய சகோதரர்களை சந்தித்தல் மேலும் இது போன்ற அனைத்து வேலைகளுக்கும் நேரம் குறிப்பிடப்பட வேண்டும். யஇப்படிச் செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்தில் சிரமம் ஏற்படலாம், ஆனால் செய்துப் பழகியவுடன் படிப்படியாக இலகுவாகிவிடும். மேலும் அதன் பரகத்துக்களையும் அவர்கள் கண்டுகொள்வார்கள். ﴿إِنَّ اللَّهَ لَعَلِيمٌ عَلِيمٌ﴾

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே, எனது பயானை முடிக்கின்ற இந்த நேரத்தில் சுன்னத்துக்களின் சிறப்புக்களையும், மேலும் சில சுன்னத்துக்களையும், ஒழுக்கங்களையும் உங்களுக்கு எடுத்துக் கூறுகிறேன். நூரொளியின் வடிவம் இந்த அகிலத்தின் அதிபதி கண்ணிய நபி ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: “யார் என் சுன்னாவை நேசிக்கின்றாரோ அவர் என்னை நேசிக்கின்றார், யார் என்னை நேசிக்கின்றாரோ அவர் சுவனத்தில் என்னோடு இருப்பார்.

(مَشْأَلَةُ الْمُصَابِيحِ، ج ٥٥ ص ١٧٥ دارالكتب العلمية بيروت)

சுன்னதே ஆம் கரே தீன்கா ஹம் காம் கரே
நேக் ஹோஜாஹே முஸ்லமான் மதீனே வாலே

சுன்னத்துக்களை பரப்ப வேண்டும்
கூலுடைய வேளைகளை செய்யவேண்டும்
முஸ்லிம்கள் நல்லவர்களாக வேண்டும்
மகூனத்து அகிபுதியே

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

நத்திரை வீட்டெழுதலும், தூங்குதலும்: 15 மதன் முத்துக்கள்

1. நித்திரைக்குச் செல்லும் முன் படுக்கையை சரி செய்து சுத்தப்படுத்துங்கள். இதனால் சிறுபூச்சிகள் அகற்றப்படுகின்றன.
2. நித்திரைக்குச் செல்லும் முன் இந்த துஆவை ஒதுங்கள்:

اَللّٰهُمَّ بِاسْمِكَ اَمُوْتُ وَاَحْيٰ

யா அல்லாஹ் **عَزَّوَجَلَّ** நான் மரணிப்பதும், வாழ்வதும் உன்னுடைய திருநாமத்தாலேயே ஆகும். (அதாவது தூங்குவதும், எழுவதும்)

(بخارى ج ٤ ص ١٩٦ حديث ٦٣٢٥)

3. அறிவாற்றலை இழக்க நேரிடும் என்ற அச்சம் நிலவுவதால் அஸருக்குப் பின் நித்திரை கொள்ள வேண்டாம். **நபி பெருமானார்** **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்கள் கூறினார்கள்: “ஒருவர் அஸருக்குப் பின்னர் நித்திரை கொண்டு தன்

எல்லை மத்பீரில்லா வைரங்கள்

அறிவாற்றலை இழந்து விடுவாரேயானால் அவர் தன்னைத் தானே நொந்துக் கொள்ளட்டும்.”

(مسند ابى يعلى حديث ٤٨٩٧ ج ٤ ص ٢٧٨)

4. பகல் காலத்தில் சிறிது நேரம் ஓய்வெடுப்பது (அதாவது கைலாலா) முஸ்தஹப் ஆகும்.

(عالمگیری ج ٥ ص ٣٧٦)

.:பிக்ஹு கலையின் மாமேதை, ஆத்மீகத்தின் வழி காட்டும் விளக்கு ஹழ்ரத் அம்ஜத் அலி அ.:ஸமி عليه السلام அவர்கள் கூறுகிறார்கள்: இது குறிப்பாக இரவு கால தொழுகையை நிறைவேற்றுபவர்களுக்காகவும், அல்லாஹ் عَزَّوَجَلَّ வை திக்ர் செய்பவர்களுக்காகவும், மார்க்க ஞான நூல்களில் ஆழ்ந்திருப்பவர் களுக்காகவும், இரவு விழித்திருப்பவர்களுக்குமாகும். இதனால் இரவு விழித்திருந்ததால் இழந்த சக்தியை மீள அடைந்துக் கொள்ளலாம்.

(بہارِ شریعت حصہ ١٦ ص ٧٩ مکتبۃ المدینہ)

5. நாளின் தொடக்கத்தில் அல்லது ம.:ரிபுக்கும், இஷாவுக்கு மிடையில் நித்திரைக் கொள்வது மக்ரூஹ் ஆகும்.

(عالمگیری ج ٥ ص ٣٧٦)

6. தூய்மையான நிலையில் நித்திரைக் கொள்வது முஸ்தஹப் ஆகும்.

7. வலது பக்கமாகத் திரும்பி தனது வலது கையை தனது வலது கன்னத்தில் வைத்தவராக கிப்லாவை முன்னோக்கி சிறிது நேரம் படுத்துவிட்டு பிறகு இடது புறமாகத் திரும்பி நித்திரைக் கொள்ளலாம்.

(عالمگیری ج ٥ ص ٣٧٦)

8. நித்திரை கொள்ளும்போது கப்பரை நினைபுங்கள். ஏனெனில் அந்த கப்பரில் நாங்கள் தனித்து விடுவோம். அங்கு எங்களுடன் எங்களுடைய அமல்களைத் தவிர வேறு எதுவும் இருக்கமாட்டாது.
9. நித்திரை கொள்ளும் வரை **لَا إِلَهَ إِلَّا اللَّهُ** என்றோ அல்லது **الْحَمْدُ لِلَّهِ** என்றோ தஸ்பீஹ் ஒதுங்கள். ஏனெனில் ஒருவர் எந்த நிலையிலே நித்திரையிலானாரோ அந்த நிலையிலேயே அவர் எழும்புவார். எந்த நிலையிலே ஒருவர் மரணித்தாரோ அந்த நிலையிலேயே அவர் இறுதித் தீர்ப்பு நாளில் எழுப்பப்படுவார்.

(عالمگیری ج ۵ ص ۳۷۶)
10. நித்திரையை விட்டெழுந்தவுடன் இந்த துஆவை ஒதுங்கள்.

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

தர்ஜுமா: அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனே மரணத்திற்கும் பின் வாழ்வைத் தந்தான். அவனிடமே நாங்கள் மீளுவோம்.

(بخاری ج ۱۹۶ ص ۶۲۵ حدیث)

11. எழுந்தவுடன் மற்றவர்களைத் தொந்தரவு செய்யாமல் தக்வாவை கைக்கொள்ளப் போவதாக திடமாக எண்ணம் கொள்ளுங்கள்.
12. ஆண் அல்லது பெண் குழந்தைகள் பத்து வயதை அடைந்தவுடன் அவர்களை தனித்தனியாக படுக்க வைக்க வேண்டும். இதே வயதை உடைய ஆண் பிள்ளை அதே வயதையுடைய ஆண் பிள்ளையுடனோ அல்லது பெரிய ஆண்களுடனோ படுக்கக்கூடாது.

(رَدُّ الْمُحْتَارِ ج ۹ ص ۶۲۹)

வீலை மத்பர்ல்லா வைரங்கள்

13. கணவனும், மனைவியும் ஒரே படுக்கையில் படுக்கும் போது பத்து வயதுடைய அல்லது அதற்கு மேல் வயதுள்ள பிள்ளைகளை தங்களோடு படுக்க வைத்துக் கொள்ளக்கூடாது. ஓர் ஆண் பிள்ளை பாலுணர்வுகளைப் பெறும் முதிர்வினை அடையும்போது வளர்ந்த ஆண்களுக்குரிய அதே சட்டவிதிகள் தான் இவருக்கும் உண்டாகிறது.

(رُؤْدُ خِتَارِ ج ٩ ص ٦٣٠)

14. நித்திரை விட்டெழுந்தவுடன் மிஸ்வாக் செய்து கொள்ளுங்கள்.

15. இரவில் எழுந்து தஹஜ்ஜுத் தொழுது கொள்ளுங்கள். அப்படிச் செய்வது மிக்க நன்மையை அளிக்கும். கருணை மிகுந்த நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள்: “பர்மான ஐந்து நேரத் தொழுகைக்குப் பிறகு மிகச் சிறந்த தொழுகை தஹஜ்ஜுத் தொழுகையாகும்.”

(صَحِيحُ مُسْلِمٍ، ص ٥٩١ حَدِيثٌ ١١٦٣)

பல்வேறு சன்னாக்களை (நபி வழிமுறைகளை) கற்பதற்கு மக்தபபுலுல் மதீனாவினால் அச்சிடப்பட்ட 120 பக்கங்களை உள்ளடக்கிய **சன்னத்தே ஓர் ஆமதாப்** ஆகிய நூலை வாங்கிப் படியுங்கள். எமது நேசராம் நபி பெருமானாரின் மீது அன்புற்ற நேசர்களுடன் **த.வதே இஸ்லாமியின் மதனி கா.பிலாக்களில்** பயணித்தலே சன்னாக்களை கற்பதற்குரிய ஒரு சிறந்த வழியாகும்.

சன்னாக்களை கற்பதற்கு கா.பிலாவில் பயணியுங்கள்
கருணையை அடையப்பெறு கா.பிலாவில் பயணியுங்கள்
கஷ்டங்கள் இலேசாகும் கா.பிலாவில் பயணியுங்கள்
அருட்கொடைகளை அறுவடைச்செய்ய கா.பிலாவில் பயணியுங்கள்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

ஸன்னத்துக்களின் வசந்தங்கள்

அல்லஹ்மில்லாஹு **صَلِّ** அல்-ஹுத் ஆதனையும் கன்னத்துக்களையும் பேணிக்கின்ற அல்லஹ் ஸன்னத் வல் ஐமாதத்தின் அரசியல் சார்பற்ற உலகமையிய அமைப்பான "த.வதே இஸ்லாமி" யின் நறுமணம் கமழும் மதனி குழுவில் ஆதிக்கமான கன்னத்துக்களை கற்றுக்கொள்ள, கற்றுக்கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு விபரமக்கிழமை பிள்ளேரழும் இல. 10, மெஸன்ஜர் வீதி, கோழம்பு 12 இல் அமைந்துள்ள .ணையானே மதனாவில் ம.ரிப் தொழுகையை தொடர்ந்து நடைபெறுகின்ற ஸன்னத்துக்கள் நிறைந்த இந்துமையில் ஆரம்பம் முதல் இறுதிவரை கலந்துகொண்டு ஆதிக்கமான நன்மைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

மேலும் ரஹ்மில்லாஹு **صَلِّ** அன்னவர்களின் நேசர்களுடன் மதனி கா.பிலாக்களில் ஸன்னத்துக்களை கற்றுக்கொள்ள பிரயாணம் செய்யுங்கள். நீங்கள் நல்வெறுக்கமுள்ள முஸ்லிம்களாக மாறுவதற்காக வேண்டி "மக்தபதல் மதீனா" எனும் த.வதே இஸ்லாமியின் நூல் நிலையத்திலிருந்து "மதனி இன்ஆமாத்" எனும் பதிவேட்டை, ஒவ்வொரு இஸ்லாமிய மாத ஆரம்பத்திலும் பெற்று அதன் பிரகாரம் அமல் செய்து தினமும் .பிக்கு மதீனா (அமல்களின் மீது கண்ணோட்டம்) செய்தவாறே அதனை நிரப்பி ஒவ்வொரு இஸ்லாமிய மாத முடிவிலும் அதனை உங்கள் பிரதேச த.வதே இஸ்லாமியின் பொறுப்பதாரியிடம் ஒப்படைத்து வாருங்கள். இன்னு அல்லாஹ் இதனுடைய பரக்கத்தை கொண்டு .யர்களுள், வாழ்புகள் மற்றும் ஸன்னத்துக்களை பேணி நடக்கவும், பாவமான காரியங்களை வெறுத்தொதுக்கவும் சமனை பாயுகாத்து உறுதிப்படுத்தவும் உற்சாகமும் உறுதியும் ஏற்படுவதை காணலாம்.

ஒவ்வொரு இஸ்லாமிய சகோதரர்களும் "நான் என்னையும், உலக மக்கள் அனைவரையும் சீர்த்திருத்த முயற்சி செய்வேன்" இன்னு அல்லாஹ் **صَلِّ** எனும் மதனி (நன்) நோக்கத்தை தன்னுடைய நோக்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும். தனது சீர்த்திருத்தத்திற்காக "மதனி இன்ஆமாத்" பிரகாரம் அமல் செய்வதன் மூலமும் உலக மக்களின் சீர்த்திருத்தத்திற்காக "மதனி கா.பிலாவில் பிரயாணம் செய்வதன் மூலமும் மேற்குறித்த மதனி நோக்கத்தை பூர்த்தி செய்யலாம்.



9 789695 796610

மக்தபதல் மதீனா
த.வதே இஸ்லாமி

இல. 10, மெஸன்ஜர் வீதி, கோழம்பு - 12, இலங்கை.
தொலைபேசி: +94 (11) 2394748/9
E-mail: maktaba@dawateislami.net
Web: www.dawateislami.net